

தூய்மை பாரத இயக்கம் (கிராமின்)

முன்னுரை

மத்திய அரசினால் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முழு சுகாதார திட்டத்தில், தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுதல் ஒரு முக்கிய கூறாகும். முழு சுகாதார திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே, 2011-12ம் ஆண்டு வரை, ரூ.500/- முதல் ரூ.3,200/- வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2012ம் ஆண்டில், முழுசுகாதார திட்டம், நிர்மல் பாரத அபியான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2015ம் ஆண்டில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கான ஊக்கத்தொகை ரூ.12,000/- வழங்கப்பட்டு வருகின்றது.

குறிக்கோள்கள்

1. திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு ஊரகப்பகுதிகளில் சுகாதாரத்திட்டத்தினை முடுக்கிவிடுதல்.
2. திட்ட பங்கேற்பார்களான ஊராட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பல்வேறு அரசுத்துறைகளின் களப்பணியாளர்கள் போன்றவர்களை தீவிரமாக ஈடுபடுத்தி திறந்தவெளி மலம் கழித்தலை அறவே ஒழித்தல்.
3. தொடர் மனமாற்ற நடவடிக்கைகள் மூலம் நீடித்த நிலைத்த பாதுகாப்பான சுகாதார நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற செய்தல்.

செயல்பாடுகள்

- கிராம புறங்களில் உள்ள கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து சுகாதார பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் அவர்கள் கழிப்பறை கட்ட தனிநபர்களை ஊக்குவிக்கும் பணிக்காக அவர்களுக்கு போதுமான அளவிற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.

- கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் சமுதாய ஊக்குநர்களை நியமித்து இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
- கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் கழிவறை இல்லாத வீடுகளை இனம் கண்டறிந்து தனிப்பட்ட முறையில் வீட்டிலுள்ளவர்களை சந்தித்து கழிவறை கட்டுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
- கழிவறை கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான முன்னேற்றத்தை பொறுத்து இரண்டு தவணைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
- ஊக்கத்தொகை விடுவிக்க அடித்தளம் அமைக்கப்பட்ட நிலையிலும், பணி முடிவுற்ற நிலையிலும் இரண்டு கட்டங்களில் பயனாளியுடன் மற்றும் அலுவல் சார்ந்த நபருடன் கூடிய புகைப்படம் எடுக்கவேண்டும்.
- சம்மந்தப்பட்ட பயனாளியின் வங்கி கணக்கிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மூலம் ஊக்கத்தொகை ரூ.12000/- இரண்டு தவணை தொகைகளாக விடுவிக்கப்படுகிறது.
- கழிவறை கட்ட ஊக்குவிக்கும் பணியினை மேற்கொண்ட ஊக்குநர்களுக்கு கழிவறைகளின் தொடர்பயன்பாட்டினை பொறுத்து கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் ரூ.300/- வழங்கப்பட்டு வருகிறது.
- கழிவறைகளின் பயன்பாடுகள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை உள்ளடக்கிய வட்டார அளவிலான குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- திறந்தவெளி மலம் கழித்தலற்ற கிராமங்களுக்கு வளர்ச்சி பணிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
- கழிவறை கட்டும் பணியில் ஊராட்சி அளவில் சிறப்புற பணிபுரியும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம அளவிலான களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அவ்வப்போது பாராட்டுச்சான்றிதழ்களும், விருதுகளும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
- முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற வாசகத்திற்கு இணங்க சேலம் மாவட்டம் முற்றிலும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாவட்டமாக

அறிவிக்கப்பட்டு கழிவறை பயன்பாட்டில் நிலைப்புத்தன்மை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் (ODF Plus activities) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



தனிநபர் இல்ல கழிப்பறை
பயனாளியின் பெயர் - மணி
ஊராட்சி ஒன்றியம் - நங்கவள்ளி
ஊராட்சி - ஆவடத்தூர்



தனிநபர் இல்ல கழிப்பறை
பயனாளியின் பெயர் - புஷ்பா
ஊராட்சி ஒன்றியம் - நங்கவள்ளி
ஊராட்சி - ஆவடத்தூர்



SBM (G) - IHHL TOILET (TANK MODEL)



SBM (G) - IHHL TOILET (TANK MODEL)